

தலைப்பு 005 – அமைச்சரவை அலுவலகம் - 2024

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 005 – அமைச்சரவை அலுவலகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 11(1) ஆம் பிரிவின் பிரகாரம் அமைச்சரவை அலுவலகத்தின் நிதிக் கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடங்கிய பொழிப்பறிக்கை 2025 மே 28 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வுச் சட்டத்தின் 11(2) ஆம் பிரிவின் பிரகாரம் அமைச்சரவை அலுவலகத்திற்குரிய விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 யூன் 18 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

அமைச்சரவை அலுவலகத்தின் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல், நிதிக் கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக் கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக் கூற்றுக்கள் அரசின் நிதிப் பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அமைச்சரவை அலுவலகத்தினதும் பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக் கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை அமைச்சரவை அலுவலகத்தினதும் பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும், கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப் பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய 06/2024 ஆம் இலக்க அரசு கணக்குகள் வழிகாட்டியின் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள்

காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக் கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் அமைச்சரவை அலுவலகத்தினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் அமைச்சரவை அலுவலகத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் (பொருத்தமான வகையில்) சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஓட்டு மொத்தமாக நிதிக் கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந் நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.
- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.

- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

1.6 நிதிக் கூற்றுக்கள் தொடர்பான கருத்துரைகள்

1.6.1 ஆதனங்கள்,பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான உத்தியோகத்தரின் கருத்துரை	கணக்கீட்டு	பரிந்துரை
நடைமுறையில்லாத சொத்துக்களில் உள்ளடக்கப்பட்ட மோட்டார் வாகனங்களின் பெறுமதி ரூபா 148,367,080 என மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதும் சிகாஸ் சொத்துக்கள் பதிவேடு நாளது வரையாக்கப்படாமல் ரூபா 116,765,580என காண்பிக்கப் பட்டமையால் நிதி நிலைமைக் கூற்றுக்களில் நடைமுறையில்லாத சொத்துக்களின் பெறுமதி ரூபா 31,601,500 ஆல் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	சிகாஸ் சொத்துக்கள் பதிவேட்டில் சொத்துக்களை கையேற்றல் கிரயம் அல்லது கையேற்கும் போது உரிய நிறுவனத்தினால் கையளிப்பு பெறுவனவு கட்டளைகளில் குறிப்பிடப்பட்ட கிரய பெறுமதியே கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.		நாளதுவரையாக பெறுமதி நிதிக்கூற்றுக்களில்காண்பிக்கப்பட வேண்டும்

2. ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

(அ) நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்ததாக உள்ளது

(ஆ) முன்னைய ஆண்டிற்குரிய நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன.

3. நிதி மீளாய்வு

3.1 செலவின முகாமைத்துவம்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான உத்தியோகத்தரின் கருத்துரை	கணக்கீட்டு	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் நி.பி 66 மூலம் 03 செலவின விடயங்களின் வருடாந்த நிதி ஏற்பாடு 12 சதவீதம் முதல் 14சதவீதம் வரையான வீச்சில் அதிகரிக்கப்பட்டிருந்தமை மேலும் 03 செலவின விடயங்களில் பாதிடு செய்யப்பட்ட நிதி ஏற்பாடுகளில் 14 சதவீதம் முதல் 69 சதவீதம் வரையான வீச்சில் குறைக்கப்பட்டும் இருந்தால் மதிப்பீடு தயாரிக்கும் போது நி.பி 50 இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதாக.	வாழ்க்கை கொடுப்பனவிற்காக ஏற்பாடு போதாமல் வெட் வரி அதிகரித்தமை செய்யப்பட்ட நிதி ஏற்பாடு போதாமல் போன காரணங்களால் நிதி ஏற்பாடுகளை மாற்றுவதற்கு நேர்ந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.	செலவின நிதி பிரமாணங் களின் நிதி பிரகாரம் செலவின மதிப்பீடுகள் சரியாக தயாரிக்கப்பட வேண்டும்.	
(ஆ) செலவின மதிப்பீடு நடைமுறை சாத்தியமாக தயாரிக்கப்படாம காரணமாக மீளாய்வாண்டின் 21 மீண்டும் செலவின விடயங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த மொத்தம் ரூபா 98,330,000 ஆன தேறிய நிதி ஏற்பாடுகளில் இருந்து ரூபா 36,460,485 அதாவது 17 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை மேலும் 04 மூலதன செலவின விடயங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூபா 17,000,000 ஆன தேறிய நிதி ஏற்பாடுகளில் 11,104,333 அதாவது 17 சதவீதம் முதல் 85 சதவீதம் வரையான கருத்தில் கொள்ளக்கூடிய அளவொன்று சேமிக்கப்பட்டிருந்தது.	தேசிய சுற்றறிக்கையின் அத்தியாவசிய வழங்கள் கொள்வனவு தாலும் செலவினம் முகாமை செய்யப்பட்டமை மற்றும் எதிர்பார்த்த வெளிநாட்டு மாநாட்டு கூட்டங்கள் நடாத்தப்படாமை, உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு பிரயாணங் களுக்காக சமூகம் அளிக்கமையாலும் செலவின விடயங்களில் நிதி ஏற்பாடு சேமிக்கப்பட்டன.	பாதிட்டு பிரகாரம் ஏனைய மாத்திரம் செய்யப்பட்ட முகாமை மற்றும் வெளிநாட்டு பிரயாணங் களுக்காக சமூகம் செலவின மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும்	

(இ)	005-1-1-0-1403 ஆம் இலக்க செலவின விடய கீழ் 2023 ஆம் ஆண்டின் போது 15,000,000ம் ஆன நிதி ஏற்பாடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 2024 ஆம் ஆண்டின் போது அது ரூபா 24,000,000 வரை அதாவது 60 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு இருந்த போதும் ஆண்டின் இறுதியின் போது அதில் ரூபா 6,049,681 அதாவது 25 சதவீதம் சேமிக்கப்பட்டு இருந்தது. அதன் பிரகாரம் ஆக்கபூர்வமான கட்டுப்பாட்டை தந்திரோபாயமாக திட்டமிடல் மேற்கொள்ளப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.	2023 ஆம் ஆண்டிற்கு ஒப்பாக 2024 ஆம் ஆண்டின் போது மின் பாவனை அலகொன்றின் பெறுமதி விரைவில் வீழ்ச்சி அடைந்ததை சரியாக எதிர் கூற முடியாத நிலைமையில் இருந்ததாலும் கடந்த ஆண்டில் விரைவாக மின் அலகுகளின் விலை அதிகரித்தமை கருத்தில் கொண்டு நிதி ஏற்பாடு அதிகரித்து கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தமையாலும் நிதி ஏற்பாடு சேமிப்பு ஒன்றை காண்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.	செலவினம் சரியாக வேண்டும்.	மதிப்பீடு செய்யப்பட
-----	--	--	---------------------------	---------------------

3.2 சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான இணக்கமின்மை

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான உத்தியோகத்தரின் கருத்துரை	கணக்கீட்டு பரிந்துரை
2018 மார்ச் 01 ஆம் திகதிய 01/2018 ஆம் இலக்க சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கையின் (அ) பந்தியின் பிரகாரம் நிறுவனத்திற்குரிய ரூபா 156,340 பெறுமதியான பஜாஜ் வகையான மோட்டார் வண்டி பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம் கடந்திருந்த போதும் அதனை கைதவிர்ப்பதற்கு அல்லது திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.	மோட்டார் சைக்கிளை திருத்தம் செய்வதற்குரிய உதிரி பாகங்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் இருந்தமையால் நிறுவனங்களில் இருந்து விலை கோரல் சமர்ப்பிக்கப்படாததால் இந்த மோட்டார் சைக்கிளைத் திருத்துவதற்கு முடியாமல் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.	தொடர்புடைய சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 வருடாந்த செயலாற்றல் அறிக்கை

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான உத்தியோகத்தரின் கருத்துரை	கணக்கீட்டு பரிந்துரை
2024 ஆம் ஆண்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட வரைவு செயலாற்றல் அறிக்கையின் பிரகாரம் விசேட குறிகாட்டிகளின் கீழ் செயலாற்றல் தரத்தை அதிகரிப்பதற்காக மனிதவள அபிவிருத்தி உள்ளவரான விளைவு 100 சதவீதம் எனக் குறிப்பிடப்பட்டிருந்த போதும் பதவியணியினர் பயிற்றுவிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 1,500,000 ஆன மொத்த நிதி ஏற்பாடும் ஆண்டின் இறுதியில் உள்ளவரான விளைவு கணிப்பிட வேண்டிய போதிலும் அவ்வாறு செய்யப்பட்டு இருக்கவில்லை.	அமைச்சரவை அலுவலகத்தில் 2024 ஆம் ஆண்டிற்குரிய மனிதவள தரத்தை அதிகரிப்பதற்காக 07 செயற்பாடுகள் இனங் காணப்பட்டு அனைத்தும் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்பார்க்கப்பட்ட விளைவு சதவீதம் உண்மையான விளைவு பெறுபேறு 100 சதவீதமாக இருந்தது. ஆண்டு இறுதியின் போது இச்செயற்பாடுகளில் அண்ணலவாக கணக்கிடப்பட்ட வகையில் இச்சதவீதம் மற்றும் அதனுடன் இனங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.	செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதின் ஊடாக உள்ளவரான விளைவு மட்டத்தை கணிப்பீடு செய்ய வேண்டும்.

4.2 பெறுகை திட்டம்

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான உத்தியோகத்தரின் கருத்துரை	கணக்கீட்டு பரிந்துரை
திட்டமிடப்பட்ட காலப்பகுதிக்குள் பெறுகை செயற்பாடுகள் நிறைவேற்றப்படாமல் இருந்ததுடன் அவ்வாறு நிறைவேற்றுவதற்கு சிக்கலான பெறுகை செயற்பாடுகளை இனங்கண்டு திருத்திய பெறுகை திட்டமொன்ற தயாரிக்கப்பட வேண்டிய போதிலும் 2024 ஆம் ஆண்டில் பெறுமை திட்டம் நாளதுவரையாக்கப்பட்டு இருக்கவில்லை.	வழங்குனர்களால் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் பொருட்களை வழங்காமை காரணமாக பெறுகை நடவடிக்கைகள் திட்டமிடப்பட்ட காலப்பகுதிக்குள் பூர்த்தி செய்வதற்கு சிக்கல்களாக இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.	பெறுமை திட்டம் நாளதுவரையாக்கப்பட வேண்டும்.

4.3 பெறுகைகள்

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான உத்தியோகத்தரின் கருத்துரை	கணக்கீட்டு	பரிந்துரை
ரூபா 1,295,050 தொகை மதிப்பீட்டுத் தொகையான உள்ளக தொலைபேசி முறைமையொன்றை வழங்குவதற்காக ஒன்பது நிறுவனங்களிடம் இருந்து கேள்வி கோரப்பட்டிருந்ததுடன் ஒரு நிறுவனத்தினால் மாத்திரம் கேள்வி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதற்காக இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய உத்தியோகத்தர் ஒருவரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கவில்லை. அவ்வாறே பெறுகை வழிகாட்டல் கோவையில் 5.4.8 (அ) பந்தியின் பிரகாரம் மற்றும் ஒரே நிறுவனத்துடன் இணங்கப்பட்ட உடன்படிக்கை பிரகாரமும் செயலாற்றல் பிணையொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள போதும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை	ஸ்ரீலங்கா நிறுவனத்தில் தொழில்நுட்ப கூடிய உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அதற்காக 2024.07.19 ஆந் திகதி வரை பொறுப்பேற்றல் கிடைக்காமல் இருந்ததால் மற்றும் இப் பெறுகை விரைவில் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருப்பதால் உரிய கேள்வி ஆவணங்கள் பெறுகை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டது கட்டளை முன் வைக்கப்பட்டு 14 நாட்களுக்குள் தெரிவு செய்யப்பட்ட நிறுவனத்தினால் செயலாற்றல் பிணை சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் அச்செயற்பாடு நிறைவேற்றப்படவில்லை என்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.	டெலிகொம் இருந்து அறிவுடன் உத்தியோகத்தர்கள் பெற்றுக் நடவடிக்கை போதும் 2024.07.19 ஆந் திகதி வரை பொறுப்பேற்றல் கிடைக்காமல் இருந்ததால் மற்றும் இப் பெறுகை விரைவில் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருப்பதால் உரிய கேள்வி ஆவணங்கள் பெறுகை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டது கட்டளை முன் வைக்கப்பட்டு 14 நாட்களுக்குள் தெரிவு செய்யப்பட்ட நிறுவனத்தினால் செயலாற்றல் பிணை சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் அச்செயற்பாடு நிறைவேற்றப்படவில்லை என்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.	பெறுகை வழிகாட்டல் கோவையின் ஆலோசனையின் பிரகாரம் மற்றும் இணங்கப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

4.4 முகாமைத்துவ பலவீனங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான உத்தியோகத்தரின் கருத்துரை	கணக்கீட்டு	பரிந்துரை
அமைச்சரவை அலுவலகம் நடத்திச் செல்லும் லொய்ஸ் கட்டிடத்தில் உள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2021 நவம்பர் 15 ஆம் திகதி அமைச்சரவை அலுவலகத்தில் உடமைக்கு கையேற்கப்பட்டு இருந்ததுடன் மீளாய்வாண்டு வரையிலும் கட்டிடத்தின் உரித்தை கையேற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கவில்லை.	2021 ஜூலை 23 ஆந் திகதி அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் குறித்த கட்டிடத்தை கையேற்பதற்கு உரிய ஆரம்ப திட்டம் கிடைத்ததன் பின்னர் காணியை அரசிற்கு கையேற்பதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் கொடும்பு பிரதேச செயலாளரால் 2023.06.01 ஆந் திகதி மற்றும் பத்திரிகை அறிவித்தல் 2024.11.05 ஆந் திகதி பிரசித்திபடுத்தப்பட்டிருந்த துடன் 2024.11.22 ஆந் திகதி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற உரித்து	2021 ஜூலை 23 ஆந் திகதி அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் குறித்த கட்டிடத்தை கையேற்பதற்கு உரிய ஆரம்ப திட்டம் கிடைத்ததன் பின்னர் காணியை அரசிற்கு கையேற்பதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் கொடும்பு பிரதேச செயலாளரால் 2023.06.01 ஆந் திகதி மற்றும் பத்திரிகை அறிவித்தல் 2024.11.05 ஆந் திகதி பிரசித்திபடுத்தப்பட்டிருந்த துடன் 2024.11.22 ஆந் திகதி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற உரித்து	காணியை கையேற்பதற்காக எதிர்வரும் நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும்.

பரிசோதனைக்கான இந்த
அலுவலகத்தினை பிரதிநிதித்து
வப்படுத்தி உத்தியோகத்தர்கள்
பங்குபற்றி உரிய
ஆவணங்களை கையேட்டின்
ஒப்படைத்திருந்த போதும்
காணியை கையளித்தல்
இதுவரை பூர்த்தி செய்யப்
பட்டிருக்கவில்லை என்பதாக
குறிப்பிடப்பட்டிருந்தது.

5 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

அங்கீகரிக்கப்பட்ட
பதவியணியின்
எண்ணிக்கை 128 ஆக
இருந்ததுடன் அதில் 37
பேர் அதாவது
நிறுவனத்திள் மொத்த
பதவியணியனிரின் 29
சதவீதம் வெற்றிடங்களாக
இருந்ததுடன் சிரேஷ்ட
மட்டத்தில் வெற்றிங்ட்கள்
40 சதவீதமாக இருந்தது.

பிரதான கணக்கீட்டு பரிந்துரை உத்தியோகத்தரின் கருத்துரை

பதிலளிக்கப்பட்டிருக்கவில்லை

நிறுவனத்தின்
செயலாற்றலுக்காக
தாக்கம் அளிக்கும்
வெற்றிடங்களை
நிரப்புவதற்கு
நடவடிக்கை எடுத்தல்
வேண்டும்